

நன்னெறிக்கல்வி (ஆண்டு 5)  
மிதமான மனப்பான்மை

1. சரியாக இணைக்கவும்

|                                                       |                                                  |
|-------------------------------------------------------|--------------------------------------------------|
| 1. வாழ்வில் செலவைக் குறைத்துச் சிக்கனமாக வாழ்வதால்..  | உடல் ஆரோக்கியத்தைப் பேணலாம்.                     |
| 2. தேவையான உணவை மட்டும் எடுத்து உண்பதால்..            | சேமிப்பைத் தேவைப்படும் காலத்தில் பயன்படுத்தலாம். |
| 3. பொதுப் பேருந்தில் பயணிப்பதால்..                    | மின் கட்டணம் குறையும்.                           |
| 4. மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தினால்..        | வாகன நெரிசலைக் குறைக்கலாம்.                      |
| 5. கணினி விளையாட்டில் நேரத்தைக் குறைத்துக் கொண்டால்.. | கல்வியில் கவனம் செலுத்தலாம்.                     |

2. கீழ்க்கண்ட கூற்றுகளில் 'சரி' அல்லது 'தவறு' என அடையாளமிடுக.

|                                                                       |  |
|-----------------------------------------------------------------------|--|
| 1. சமைப்பதற்கான உணவை அதிகமாக வாங்கி வீணாக்கக்கூடாது                   |  |
| 2. செலவைக் குறைப்பதற்குத் தோட்பம் போடலாம்.                            |  |
| 3. வேலைக்குச் செல்ல ஒவ்வொருவரும் தனித்தனி மகிழுந்தில் பயணிக்கலாம்.    |  |
| 4. இரவில் மின் விளக்குகளை அணைத்து விட வேண்டும்.                       |  |
| 5. விருந்து நிகழ்ச்சிகளில் தட்டு நிறைய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். |  |